2020 பிப்ரவரி 19]

திரு. எஸ். நாகராஜன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பரிசீலனை செய்யப்படும் என்று கூறியதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அந்தத் தொழிற்பயிற்சிப் பள்ளியை இந்த ஆண்டே தொடங்குவதற்கு அம்மாவின் அரசு முயற்சி மேற்கொள்ளுமா என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களின் வாயிலாக மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் கேட்டு அமைகிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு டாக்டர் (திருமதி) நிலோபர் கபில்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் இந்த ஆண்டே தொழிற்பயிற்சி நிலையத்தை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுகுறித்து, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் பரிந்துரை செய்கிறேன் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களின் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 54, மாண்புமிகு உறுப்பினர் திரு. மு.பெ. கிரி, மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் அவர்கள்.*

54—

சமுதாயக் கூடம்

***9785—திரு. மு.பெ. கிரி:**

மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) செங்கம் தொகுதி, தாணிப்பாடி ஊராட்சி, அம்பேத்கர் நகரில் சமுதாயக் கூடம் அமைக்க அரசு முன்வருமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திருமதி வி.எம். ராஜலெட்சுமி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வீரத்தையும், ஈரத்தையும் இரு கண்களாகப்*

பாவித்து, கனிவோடு ஆட்சி நடத்தும் கரும்பு தேசத்தின் இரும்பு மனிதர், எங்கள் வணக்கத்திற்குரிய மாண்புமிகு முதல்வர் அண்ணன் அவர்களையும், மாண்புமிகு துணை முதல்வர் அண்ணன் அவர்களையும், தங்களையும் வணங்கி, என்னுடைய பதிலினைப் பதிவு செய்கிறேன்.

(அ) மற்றும் (ஆ) மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தாணிப்பாடி ஊராட்சி, அம்பேத்கர் நகரில் சமுதாயக் கூடம் கட்டுவது குறித்த மாண்புமிகு உறுப்பினரின் கோரிக்கை, மக்கள்தொகை, போதுமான இடம் மற்றும் இதர ஆவணங்களின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களின் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. மு.பெ. கிரி அவர்கள்.

திரு. மு.பெ. கிரி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, செங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தாணிப்பாடி கிராமம் என்பது ஒரு பேரூராட்சிக்கு சமமான கிராமம். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களையும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையையும் கொண்ட ஒரு பெரிய ஊராட்சி. இந்த ஊராட்சியில் பெரும்பான்மையாக தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென்றால், தனியார் இடங்களுக்கோ அல்லது பிற இடங்களுக்கோ சென்று நடத்துவதற்கு சிரமப்படுகிறார்கள். எனவே, இதை அறிந்த, எங்களையெல்லாம் ஆளாக்கிய, கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில், ஆதி திராவிடர் நலத் துறையின் சார்பாக தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வோர் ஊராட்சிப் பகுதியைத் தேர்வு செய்து, அந்த ஊராட்சியில் இருக்கின்ற தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு சாலை வசதி, கால்வாய் வசதி என அனைத்து வசதிகளையும் நிறைவு செய்ததோடு, சமுதாயக் கூடத்தையும் கட்டித் தந்தார்கள். எனவே, தலைவர் கலைஞர் அவர்கள் செய்த திட்டத்தைப்போல, இந்த அரசும் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும், ஒவ்வோர் சட்டமன்றத் தொகுதியிலும் ஓர் இடத்தைத் தேர்வு செய்கின்றபட்சத்தில், எங்களது தாணிப்பாடி கிராமத்தையும் தேர்வு செய்து, இந்த ஆண்டே அந்தப் பணியை

2020 பிப்ரவரி 19]

நிறைவு செய்து தருவார்களா என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களின் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திருமதி வி.எம். ராஜலெட்சுமி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 2012–2013 ஆம் ஆண்டு தொடங்கி, 2017–2018 ஆம் ஆண்டு வரை 37 சமுதாயக் கூடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, 10 சமுதாயக் கூடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 20 சமுதாயக் கூடங்கள் கட்டுவதற்கு அரசின் பரிசீலனையில் கருத்துரு இருந்து வருகிறது. சமுதாயக் கூடங்களைப் பொறுத்தமட்டில், ஒவ்வோர் ஆண்டும் ஒதுக்கப்படுகின்ற நிதியை வைத்து அந்த ஆண்டிலேயே அனைத்து மாவட்டங்களிலும் சமுதாயக் கூடம் கட்டித் தருவது என்பது இயலாத நிலை. எனவே, பெறப்படும் கருத்துருக்களின் அடிப்படையில், நிதி ஒதுக்கீட்டைக் கணக்கில்கொண்டு, தேவையின் அடிப்படையில் சமுதாயக் கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அந்தவகையில், செங்கம் சட்டமன்றத் தொகுதி, தாணிப்பாடி ஊராட்சியில் உள்ள சுமார் 3,000 மக்கள்தொகையில், சுமார் 1,500 ஆதி திராவிட மக்கள் வசித்து வருகிறார்கள். அம்மக்கள் பயன்பெறுகின்ற வகையில் மாண்புமிகு உறுப்பினர் கோரியுள்ள சமுதாயக் கூடத்தைக் கட்டித்தர துறை அலுவலர்களால் ஆய்வு மேற்கொண்டு, ஆய்வறிக்கை மற்றும் ஆவணங்களைப் பெற்று, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு சென்று, மாண்புமிகு உறுப்பினரின் கோரிக்கை, முன்னுரிமையின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. மு.பெ. கிரி அவர்கள்.*

முற்பகல் 11–25

திரு. மு.பெ. கிரி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தாழ்த்தப்பட்ட மக்கள் ஓலைக் குடிசையில் வாழ்கிறார்கள் என்பதை எண்ணித்தான், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, இந்தியாவிலேயே முதன்முறையாக கான்கிரீட் வீடுகளைக் கட்டித் தந்து, குடிசை வீட்டில் வாழ்ந்தவர்களை எல்லாம் கோபுரம்*

போல் உள்ள மாளிகையில் வாழ குடி அமர்த்தியவர் தலைவர் கலைஞர் அவர்கள். (மேசையைத் தட்டும் ஒலி) எனவே, கலைஞர் அவர்கள் செய்தது போன்று இந்த அரசு, ஒவ்வோர் ஆண்டின் நிதிநிலை அறிக்கையிலேயே குறிப்பிட்ட நிதியை 19%, 20% என்று ஒதுக்கியிருக்கிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்குரிய நிதியை நாம் ஒவ்வோர் ஆண்டும் செலவிடுவதாக துணை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கின்றோம். எனவே, அந்தத் தொகையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

செங்கம் சட்டமன்றத் தொகுதி என்பது முழுக்க, முழுக்க கிராமங்கள் நிறைந்த பகுதியாகும். ஜவ்வாது மலையில் ஆரம்பித்து, செங்கம், தண்டராம்பட்டு ஒன்றியங்களை உள்ளடக்கி, 87 ஊராட்சிகள் இருக்கின்றன. அந்த ஊராட்சி இரண்டு ஒன்றியக் குழு உறுப்பினர்களைக் கொண்ட ஊராட்சி. பரமனந்தல், சாத்தனூர், வளையாம்பட்டு, மேல்ராவந்தவாடி, மேல்வணக்கம்பாடி, கரியமங்கலம், மேல்பென்னாத்தூர், கண்ணக்குருக்கை, பாலியப்பட்டு, பெரும்பாக்கம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விரைவாக, சிறப்பு நிதி ஒதுக்கி, அடிப்படை வசதிகளையும், சமுதாயக் கூடத்தையும் கட்டித் தர மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஒரு சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவாரா என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திருமதி வி.எம். ராஜலெட்சுமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அம்மா அவர்கள் வழியில் நடக்கின்ற மாண்புமிகு அண்ணன் எடப்பாடியாரின் அரசால், சென்ற வருடம் விதி 110–ன்கீழ் ஆதி திராவிட மக்களுக்காக ஒரு கோடி ரூபாயில் 5 சமுதாய நலக் கூடங்கள் கட்டுவதற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற இருக்கின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். வருகின்ற காலங்களில் ஆதி திராவிடர் நலத் துறைக்கு ஒதுக்குகின்ற நிதியைப் பொறுத்து, அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ஆதி திராவிட மக்களுக்கு சமுதாய நலக் கூடங்கள் கட்டுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.